
Shri Varadanarayana Ashtottarashatanamavali

ஸ்ரீவரத³நாராயணஷ்டோத்தரஸ்தநாமாவளி:

Document Information



Text title : Varadanarayana Prarthana NamavaliH

File name : varadanArAyaNaprArthanAnAmAvaliH.itx

Category : vishhnu, varadAnanda, aShTottarashatanAmAvalI, nAmAvalI

Location : doc_vishhnu

Author : prArthanA by Varadananda Bharati

Proofread by : Preeti Bhandare, Arun Parlikar

Translated by : Preeti Bhandare, Arun Parlikar

Description/comments : See corresponding varadanArAyaNa prArthanA

Acknowledge-Permission: Shri Dasganu Maharaj Pratishtan, Gorte <https://www.santkavidasganu.org>

Latest update : August 18, 2023

Send corrections to : sanskrit@cheerful.com

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

August 19, 2023

sanskritdocuments.org



Shri Varadanarayana Ashtottarashatanamavali

ஸ்ரீவரத³நாராயணஷ்டோத்தரஸதநாமாவளி:



அத² ஸ்ரீவரத³நாராயணஷ்டோத்தரஸதநாமாவளி: |

- ஓ பத்³மாஸநாய நம: |
- ஓ மணிகுண்ட³லஸோபி⁴தாய நம: |
- ஓ பா⁴ஸ்வஜடாய நம: |
- ஓ முகுடமண்டி³தமஸ்தகாய நம: |
- ஓ லக்ஷ்மீவராய நம: |
- ஓ ஜநபாலநதத்பராயணய நம: |
- ஓ த்⁴யாநஸ்தி²தாய நம: |
- ஓ ஸரஸீருஹலோசநாய நம: |
- ஓ வித்³யுத்ப்ரபா⁴யுதபயோத⁴ரஸந்நிபா⁴ய நம: |
- ஓ மந்த³ஸ்மிதே நம: | 10
- ஓ இந்து³வத³நாய நம: |
- ஓ சதுர்பு⁴ஜாய நம: |
- ஓ ஸர்வாய நம: |
- ஓ தாபஸமநாய நம: |
- ஓ நதப்ரியாய நம: |
- ஓ ப⁴வ்யாய நம: |
- ஓ பூ⁴தஜநகாய நம: |
- ஓ ஸுரோத்தமாய நம: |
- ஓ ஸர்வாய நம: |
- ஓ ஸர்வத³மநாய நம: | 20
- ஓ மநோஹராய நம: |
- ஓ வ்யாஸவரதா³ய நம: |
- ஓ உத்³த⁴வாதி³வரதா³ய நம: |
- ஓ த³யாமயாய நம: |
- ஓ ப்³ரஹ்மாத்தமஜஸம்ஸ்துதாய நம: |

- ஓ ப்ரமுக²ஸந்முநிஸம்ஸ்துதாய நம: |
 ஓ ஸ்ரீஸங்கரேண புநராஹிதவிக்³ரஹாய நம: |
 ஓ லக்ஷமீஸேவிதாய நம: |
 ஓ ஸுபர்ணஸேவிதாய நம: |
 ஓ த⁴நத³ஸேவிதாய நம: | 30
 ஓ அர்ஜுநஸேவிதாய நம: |
 ஓ ஸுலர்யார்சிதாய நம: |
 ஓ மருதாத்மஜவந்தி³தாய நம: |
 ஓ ப⁴க்தார்சிஷே நம: |
 ஓ நரஸகா²ய நம: |
 ஓ ஸுக²ப்ரதா³ய நம: |
 ஓ நந்த³ப்ரியாய நம: |
 ஓ கபிலாய நம: |
 ஓ ஸநாதநாய நம: |
 ஓ த³க்ஷாய நம: | 40
 ஓ நைகஸுக²தா³ய நம: |
 ஓ க³தா³க்³ரஜாய நம: |
 ஓ ஸ்ரீ விட்²ட²லாய நம: |
 ஓ ஹிமஸைலவரே ஸ்தி²தாய நம: |
 ஓ கோ³விந்தா³ய நம: |
 ஓ மாத⁴வாய நம: |
 ஓ முகுந்தா³ய நம: |
 ஓ நிதாந்தகாந்தநாமப்ரியாய நம: |
 ஓ ஸுலபா⁴ய நம: |
 ஓ க்ரு³பாக⁴நாய நம: | 50
 ஓ ஸத்யாய நம: |
 ஓ ப⁴க்தஹிதபோ³த⁴பராயணய நம: |
 ஓ நித்யாய நம: |
 ஓ ஸர்வக³தயே நம: |
 ஓ ஜக³தீ³ஸ்வராய நம: |
 ஓ மூர்தாய நம: |
 ஓ யஜ்ஞுபதயே நம: |

- ஓ நிருபாதி⁴காய நம: |
 ஓ தே³வாய நம: |
 ஓ வேத³மதயே நம: | 60
 ஓ அமிதவிக்ரமாய நம: |
 ஓ கோ³பாய நம: |
 ஓ வீராய நம: |
 ஓ விஜயாய நம: |
 ஓ த⁴ரா⁴ராய நம: |
 ஓ பீ³ஜாய நம: |
 ஓ ஸு³வ்ரதகராய நம: |
 ஓ மஹாத⁴நாய நம: |
 ஓ இஜ்யாய நம: |
 ஓ லோககு³ரவே நம: | 70
 ஓ க³ரு³த்⁴வஜாய நம: |
 ஓ கௌமோத³கீ³ரஸு³ர்ஸநநந்த³கத⁴ராய நம: |
 ஓ தி³வ்யாயுத⁴ப்ரஹரணய நம: |
 ஓ மஹாக்ரமாய நம: |
 ஓ த்ரையலோக்யமங்க³ளகராய நம: |
 ஓ ரமே³வராய நம: |
 ஓ ராமாய நம: |
 ஓ ஸத்யதரத⁴ர்மாய நம: |
 ஓ விது³த்தமாய நம: |
 ஓ ப்ராணய நம: | 80
 ஓ பு³த்³தி⁴கரணய நம: |
 ஓ ஸா⁴பே⁴க்ஷணய நம: |
 ஓ ஸா³த்³தா⁴த்மநே நம: |
 ஓ கரணகார்யக்ரு³தே நம: |
 ஓ அவ்யயாய நம: |
 ஓ ப்ரே³ம்ண ஸ்வப⁴க்தஜந வா³ஞ்சி²தபூரணய நம: |
 ஓ ஸந்த³ர்ஸிதாத்மவபு⁴ஷே நம: |
 ஓ நதவத்ஸலாய நம: |
 ஓ ஸ்நிக்³தா⁴ய நம: |

ஓ ப்ரஸந்நாய நம: | 90

ஓ ஹஸிதாய நம: |

ஓ ஹிதோத்தமாய நம: |

ஓ ஸ்பர்ஸேந தி³வ்யம்ரு³து³நா நம: |

ஓ கரநீரஜஸ்ய நம: |

ஓ ஸம்வர்த⁴காய சரணநதபா⁴க்³யராஸே நம: |

ஓ ஸஞ்ஜீவகாய நம: |

ஓ ஜநகாய நம: |

ஓ பாலகாய நம: |

ஓ தேஜோமயாய நம: |

ஓ கருணாம்ரு³தஸாக³ராய நம: | 100

ஓ நிஷ்காரணய நம: |

ஓ வரதா³ய நம: |

ஓ நிஸ்துலாய நம: |

ஓ கல்பத்³ருமாய நம: |

ஓ ஸுக²தா³ய நம: |

ஓ நிராமயாய நம: |

ஓ நாராயணய நம: |

ஓ ப³த³ரீபதயே நம: | 108

இதி ஸ்ரீவரத³நாராயணஷ்டோத்தரஸ்தநாமாவளி: ஸமாப்தா |

Shri Varadanarayana Ashtottarashatanamavali

ஸ்ரீவரத³நாராயண³ஷ்டோத்தரஸ்தநாமாவளி:

ஸார்தா² அஷ்டோத்தரஸ்தநாமாவளி:



Salutations to the One | | | | |

- ஓ பத்³மாஸநாய நம: || 1 || One who is seated in lotus posture
ஓ மணிகுண்ட³லசோபி⁴தாய நம: || 2 || One who is adorned with gemmed earrings
ஓ பா⁴ஸ்வஜடாய நம: || 3 || One who is having shiny hair
ஓ முகுடமண்டி³தமஸ்தகாய நம: || 4 || One whose head is decorated with the crown
ஓ லக்ஷ்மீவராய நம: || 5 || One who is lord of Lakshmi
ஓ ஜநபாலநதத்பராய நம: || 6 || One who hastens to nourish the people
ஓ த்⁴யாநஸ்தி²தாய நம: || 7 || One who is established in meditation
ஓ ஸரஸீருஹலோசநாய நம: || 8 || One who is lotus-eyed
ஓ வித்³யுத்ப்ரபா⁴யுதபயோத⁴ரஸந்நிபா⁴ய நம: || 9 || One who has radiance like a cloud full of lightning
ஓ மந்த³ஸ்மிதே நம: || 10 || One with the gentle smile
ஓ இந்து³வத³நாய நம: || 11 || One with the moon face
ஓ சதுர்பு⁴ஜாய நம: || 12 || One who is four armed
ஓ ஸர்வாய நம: || 13 || One who is the universal form
ஓ தாபஸமநாய நம: || 14 || One who allays the mental or physical pain
ஓ நதப்ரியாய நம: || 15 || One who is beloved of the saluting devotee
ஓ ப⁴வ்யாய நம: || 16 || The grand one
ஓ பூ⁴தஜநகாய நம: || 17 || One who is creator of the past and the future
ஓ ஸுரோத்தமாய நம: || 18 || One who is the best among the gods
ஓ ஸர்வாய நம: || 19 || One who produces auspiciousness
ஓ ஸர்வத³நநாய நம: || 20 || One who is the suppressor (of all kind of evil things)
ஓ மனோஹராய நம: || 21 || One who is captivating
ஓ வ்யாஸ வரதா³ய நம: || 22 || One who granted wishes of VyAsamuni

ஓ உத்³த⁴வாதி³வரதா³ய நம: || 23 || One who granted wishes of Uddhava and other gopas / gopis

ஓ த³யாமயாய நம: || 24 || One who is gracious

ஓ ப்³ரஹ்மாத்தமஜஸம்ஸ்துதாய நம: || 25 || One who is praised by various sages, sons of Brahma

ஓ ப்³ரமுக²ஸந்முநிஸம்ஸ்துதாய நம: || 26 || One who is praised by prominent and respectable sages

ஓ ஸ்ரீஸங்கரேண புநராஹிதவிக்³ரஹாய நம: || 27 || One whose idol was re-established by Adi Shankaracharya (in the Badrinath temple - one of the four pilgrimage sites (சாரதா⁴ம). See 108)

ஓ லக்ஷ்மீஸேவிதாய நம: || 28 || One who is served by Lakshmi

ஓ ஸுபர்ணஸேவிதாய நம: || 29 || One who is served by Garuda

ஓ த⁴நத³ஸேவிதாய நம: || 30 || One who is served by Kubera

ஓ அர்ஜுநஸேவிதாய நம: || 31 || One who is served by Arjuna

ஓ ஸூர்யார்சிதாய நம: || 32 || One who is worshipped by Sun god

ஓ மருதாத்தமஜவந்தி³தாய நம: || 33 || One who is extolled by the son of air (Hanuman) i.e., Lord Rama

ஓ ப⁴க்தார்சிஷே நம: || 34 || One who is having devotees as his rays

ஓ நரஸகா²ய நம: || 35 || One who is companion of man

ஓ ஸுக²ப்ரதா³ய நம: || 36 || One who bestows happiness

ஓ நந்த³ப்ரியாய நம: || 37 || One who is beloved of Nanda

ஓ கபிலாய நம: || 38 || One who is like Kapil Muni

ஓ ஸநாதநாய நம: || 39 || One who is the oldest but still ever fresh

ஓ த³க்ஷாய நம: || 40 || One who is vigilant

ஓ நைகஸுக²தா³ய நம: || 41 || One who gives manifold pleasures

ஓ க³தா³க்³ரஜாய நம: || 42 || One who is elder brother of Gada, the first son of Devarakshita. (She was a sister of Devaki who was also married to Vasudeva.)

ஓ ஸ்ரீவிட்²ட²லாய நம: || 43 || One who is Shri Vitthal (himself) (One who is standing on a brick), Pandurang of Pandharpur

ஓ ஹிமஸைலவரே ஸ்தி²தாய நம: || 44 || One who is positioned atop the snow-peaked mountain

- ஓ கோ³விந்தா³ய நம: || 45 || One who is a master of cows; One who gives pleasure to the senses or who enlivens the senses
- ஓ மாத⁴வாய நம: || 46 || One who is the soulmate of Lakshmi
- ஓ முகுந்தா³ய நம: || 47 || One who is a giver of liberation, mukti
- ஓ நிதாந்தகாந்தநாமப்ரியாய நம: || 48 || One who is favoured with the epithet of the extraordinary lover
- ஓ ஸுலபா⁴ய நம: || 49 || One who is easily obtainable
- ஓ க்ரு³பாக⁴நாய நம: || 50 || One who is the embodiment of compassion
- ஓ ஸத்யாய நம: || 51 || One who is the Truth (itself)
- ஓ ப⁴க்தஹிதபோ³த⁴பராயணாய நம: || 52 || One who is engaged in providing beneficial instructions to devotees (for attainment of mokSha)
- ஓ நித்யாய நம: || 53 || One who has his ever existent
- ஓ ஸர்வக³தயே நம: || 54 || One who is omnipresent
- ஓ ஜக³தீ³ஸ்வராய நம: || 55 || One who is the lord of the universe
- ஓ ஸு³ம்தாய நம: || 56 || One who is the substantial (saguNa) form
- ஓ யஜ்ஞுபதயே நம: || 57 || One who is lord of yadnyas, sacrifices
- ஓ நிருபாதி⁴காய நம: || 58 || One who is absolute
- ஓ தே³வாய நம: || 59 || One who is divine
- ஓ வேத³மதயே நம: || 60 || One who is regarded as the sacred knowledge
- ஓ அமிதவிக்ரமாய நம: || 61 || One who is immensely heroic
- ஓ கோ³பாய நம: || 62 || One who is the cowherd
- ஓ வீராய நம: || 63 || One who is the brave
- ஓ விஜயாய நம: || 64 || One who is the victorious
- ஓ த⁴ராத⁴ராய நம: || 65 || One who supports the earth
- ஓ பீ³ஜாய நம: || 66 || One who is the seed of all
- ஓ ஸு³வ்ரதகராய நம: || 67 || One who follows noble religious vows
- ஓ மஹாத⁴நாய நம: || 68 || One who is greatly wealthy
- ஓ ஈ³ஜ்யாய நம: || 69 || One who is to be revered or honoured
- ஓ லோககு³ரவே நம: || 70 || One who is the preceptor of the world
- ஓ க³ரு³த⁴வஜாய நம: || 71 || One who has Garuda as his flag
- ஓ கௌமோத³கீ³த³ரஸு³த³ர்ஸநநந்த³க த⁴ராய நம: || 72 || One who holds Kaumodaki (mace), Sudarshana (discus), Nandaka (sword), etc.

ஓ தி³வ்யாயுத⁴ப்ரஹரணய நம: || 73 || One who wields the divine weapons to hit the adversary

ஓ மஹாக்ரமாய நம: || 74 || One who is the great rule sanctioned by tradition OR One who sets great rules that become tradition

ஓ த்ரைலோக்யமங்க³ளகராய நம: || 75 || One who makes the three worlds auspicious (by his presence)

ஓ ரமேஸ்வராய நம: || 76 || One who is the beloved lord of RamA (Lakshmi)

ஓ ராமாய நம: || 77 || One who is delightful (as Lord Rama)

ஓ ஸத்யதரத⁴ர்மாய நம: || 78 || One who is supreme truthful DharmA

ஓ விது³த்தமாய நம: || 79 || One who is the wisest philosopher

ஓ ப்ராணய நம: || 80 || One who is full of vitality

ஓ பு³தி⁴கரணய நம: || 81 || One who is the cause of intellect

ஓ ஸாபே⁴க்ஷணய நம: || 82 || One who has auspicious or fair vision

ஓ ஸா³தா⁴த்மநே நம: || 83 || One who is pure spirited

ஓ கரணகார்யக்ரு⁴தே நம: || 84 || One who is instrument for well-done work

ஓ அவ்யயாய நம: || 85 || One who is imperishable

ஓ ப்ரேம்³ண ஸ்வப⁴க்தஜந வாஞ்சி²த்பூரணய நம: || 86 || One who fulfils desires of his devotees with affection

ஓ ஸந்த³ர்ஸிதாத்மவபு⁴ஷே நம: || 87 || One who shows his own essentially wonderful and beautiful appearance

ஓ நதவத்ஸலாய நம: || 88 || One who loves the devotees that surrender to him

ஓ ஸ்நிக்³தா⁴ய நம: || 89 || One who is affectionate

ஓ ப்ரஸந்நாய நம: || 90 || One who is tranquil and happy

ஓ ஹஸிதாய நம: || 91 || One who is smiling

ஓ ஹிதோத்தமாய நம: || 92 || One who provides excellent advice

ஓ ஸ்பர்ஸேந தி³வ்யம்ரு³து³நாய நம: || 93 || One who is divinely soft to touch

ஓ கரநீரஜஸ்ய நம: || 94 || One whose hands are like the lotus or one who is holding the (auspicious) lotus

ஓ ஸம்வர்த⁴காய சரணநதபா⁴க்³யராஸே: நம: || 95 || One who enhances the good fortune to those who surrender at his feet

ஓ ஸஞ்ஜீவகாய நம: || 96 || One who enlivens the vitality

ஓ ஜநகாய நம: || 97 || One who is the creator (of the whole universe)

ஓ பாலகாய நம: || 98 || One who is the guardian protector

ஓ தேஜோமயாய நம: || 99 || One who is glorious

ஓ கருணாமரு³தஸாக³ராய நம: || 100 || One who is the nectarine ocean of compassion

ஓ நிஷ்காரணய நம: || 101 || One who is causeless

ஓ வரதா³ய நம: || 102 || One who confers boons

ஓ நிஸ்துலாய நம: || 103 || One who is matchless or incomparable

ஓ கல்பத்³ருமாய நம: || 104 || One who is like the wish fulfilling tree in paradise

ஓ ஸுக²தா³ய நம: || 105 || One who offers contentment

ஓ நிராமயாய நம: || 106 || One who is having supreme pure healthiness


ஓ நாராயணய நம: || 107 || One who is the son of the original man (puruṣa)


ஓ ப³த³ரீபதயே நம: || 108 || One who is the lord of Badarinath, related to one of the four pilgrimage sites (சார தா⁴ம).

இதி ஸ்ரீவரத³நாராயணஷ்டோத்தரஸ்தநாமாவளி: ஸமாப்தா | Thus ends the 108 salutations to the Lord Narayana, the provider (of everything)

Proofread by Preeti Bhandare, Arun Parlikar

Translated by Preeti Bhandare, Arun Parlikar

——
Shri Varadanarayana Ashtottarashatanamavali
pdf was typeset on August 19, 2023

——
Please send corrections to sanskrit@cheerful.com

